

Dienststelle Volksschulbildung

என் பிள்ளை வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொள்ள எவ்வாறு ஆதரவு அளிக்கலாம்

மிகச் சிறு பராயத்தில் புத்தகத்துடனான தொடர்புகள் ஏற்படும் பிள்ளைகளுக்கு, எழுத வாசிக்கக் கற்றுக் கொள்வதில் நன்மைகள் ஏராளம். விளையாட்டின் ஊடாக உங்கள் பிள்ளைகளுடன் எழுத்துக்கள் எனும் உலகுக்குள் மூழ்குங்கள்.

- பிள்ளைகள் அன்றாட வாழ்வில் எழுத்துக்களுடன் பல தொடர்புகளை வைத்திருக்கிறார்கள்- பொருட்கள் வாங்கும் போதும், விசைப்பலகைகளில் அல்லது பொதிகளில். அவர்கள் ஆர்வத்துடன், அனுபவத்தையும் பெற விரும்புகிறார்கள், அதாவது அறியாத எழுத்துக்களை அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். பிள்ளை உங்களிடம் கேள்விகளைக் கேட்கும் போது அதைப்பற்றிய விளக்கத்தினைக் கூறுங்கள்.
- எழுத்துக்களை சரியாக உச்சரிக்க கற்றுக் கொடுங்கள்: «b» என்று «be» என்றல்ல, «f» என்று «ef» என்றல்ல.
- உங்கள் அன்றாட வாழ்க்கையில், எழுத்துக்கள் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என, பிள்ளைகளுக்கு எடுத்துக் காட்டுங்கள். அவர்களுடன் இணைந்து பொருட்கள் கொள்வனவு பட்டியலை எழுதல், சமையல் குறிப்பை வாசித்துக் காட்டல், இணைந்து கடிதம், அஞ்சல் அட்டை, மின்னஞ்சல் எழுதல்.
- உங்கள் பிள்ளைகளுடன் நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் மற்றும் வேறு ஊடகங்களை எடுத்து வாருங்கள்
- சிறு வயதிலிருந்தே உங்கள் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள்.
- நீங்களும் வாசியுங்கள் (உதாரணமாக பத்திரிகைகள், புத்தகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள்) முன்னுதாரணமாக இருங்கள்.
- மொழியுடன் விளையாடுங்கள்: கவிதைகள், ஒரே ஒலி வடிவ கதைகள், பாட்டுக்கள் போன்றவை சொல்வளத்தை மேம்படுத்தும்.
- வாசிப்பு என்பது கடினமான சிந்தனைச் செயற்திறன். பொறுமையை கடைப்பிடியுங்கள் அத்துடன் அழுத்ததை உருவாக்காதீர்கள், ஆரம்பத்தில் மாறி மாறி வாசிப்பது எளிதாக இருக்கும் (பெரியவர் ஒரு பகுதி, பின்னர் பிள்ளை ஒரு பகுதி).
- வாசித்தவற்றைப் பற்றி உங்கள் பிள்ளைகளுடன் உரையாடுங்கள்.
- பிள்ளைகளுக்கு ஆர்வமுள்ள புத்தகங்களை தேர்வு செய்யுங்கள்: பேருந்து பயண நேர அட்டவணையிலிருந்து, சாகச கதைகள், சித்திரப் புத்தகங்கள், காமிக்ஸ் தொடக்கம் சமையல் குறிப்பு வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
- வெவ்வேறு வகையான ஊடகங்களை கண்டறிந்து பயன் படுத்துங்கள். புத்தகங்கள், ஒலி வடிவக் கதைகள், படங்கள், அத்துடன் செயலிகள் போன்றவற்றை கண்டுபிடிக்க ஆதரவளியுங்கள்.
- காகிதத்தில் வர்ணம் தீட்டுங்கள், இணைந்து படம் எடுத்து அதனை கைத் தொலைபேசியில் மற்றும் இலத்திரனியல் சாதனங்களில் வடிவமையுங்கள்.
- பிள்ளைகள் எழுதும் குறிப்புக்கள் மற்றும் கடிதங்களைப் பார்த்து முதலில் மகிழுங்கள், அதை விடுத்து சிவப்பு மை பேனாவின் பிழைகளை தேடாதீர்கள். அவர்கள் செய்திக்குப்

பதிலளியுங்கள் அல்லது ஒரு பதிலை எழுதுங்கள்.

Luzern, 25. Mai 2020
275907